

## إِعْرَابُ

الضَّمَائِرِ الْمُتَّصِلَةِ بِفِعْلِ فِي مَحَلِّ نَصْبِ مَفْعُولٍ بِهِ

نِي نَا كَ كِ كَمَا كُمْ كُنَّ هَ هَا  
هُمَا هُمْ هُنَّ

ضَرَبَنِي الرَّجُلُ = L'homme m'a frappé

ضَمِيرٌ مُتَّصِلٌ مَبْنِيٌّ عَلَى < الْفَتْحِ > فِي مَحَلِّ نَصْبِ مَفْعُولٍ بِهِ

< الْكَسْرِ >

< الضَّمِّ >

< السُّكُونِ >

Le ضَمِيرٌ مَبْنِيٌّ est مَبْنِيٌّ ce qui veut dire que peu importe l'emplacement dans la phrase il s'écrira toujours de la même façon.

Le ضَمِيرٌ est à l'emplacement du maf3oul bihi.



ضَمِيرٌ مُتَّصِلٌ مَبْنِيٌّ عَلَى الْفَتْحِ فِي مَحَلِّ نَصْبِ مَفْعُولٍ بِهِ		
L'homme t'a frappé	ضَرَبَكَ الرَّجُلُ	كَ
Les médecins vous ont aidé	سَاعَدَتُكُمُ الطَّبِيبَاتُ	كُنَّ
L'homme les a frappés	ضَرَبَهُنَّ الرَّجُلُ	هُنَّ

ضَمِيرٌ مُتَّصِلٌ مَبْنِيٌّ عَلَى الْكَسْرِ فِي مَحَلِّ نَصْبِ مَفْعُولٍ بِهِ		
La fille t'écoute	تَسْمَعُكَ الْبِنْتُ	كِ
Donne-lui la feuille	أَعْطِهِ الْوَرَقَةَ	هِ

ضَمِيرٌ مُتَّصِلٌ مَبْنِيٌّ عَلَى السُّكُونِ فِي مَحَلِّ نَصْبِ مَفْعُولٍ بِهِ		
La mère m'aime	الْأُمُّ تُحِبُّنِي	نِي
L'enfant nous répond	يُجِيبُنَا الطِّفْلُ	نَا
Le père vous donne un gâteau	الْأَبُ يُعْطِيكُمْ كَعْكَةً	كُم
La femme lui donne du pain	الْمَرْأَةُ تُعْطِيهَا خُبْزًا	هَا
Le professeur leur parle sur la leçon	يُكَلِّمُهُمُ الْأَسْتَاذُ عَنِ الدَّرْسِ	هُم
Les (2) leçons leur sont expliqués par le professeur	الدَّرْسَانِ يَشْرَحُهُمَا الْأَسْتَاذُ	هُمَا

Document gratuit et libre de diffusion. Il est interdit de modifier ce PDF

Télégramme : [t.me/sabil\\_al\\_ilm](https://t.me/sabil_al_ilm)

Mail : [sabil.al.ilm@gmail.com](mailto:sabil.al.ilm@gmail.com)

Site : <https://sabil-al-ilm.org/>